

Disclaimer

"This is an automated (system-generated) translation provided for convenience. If there is any ambiguity or inconsistency between this translation and the English version of the document, the English version will prevail to the extent permitted by applicable law. If you need any clarification, please call our toll-free number [1800 572 3013] and we will assist you."

மறுப்பு

"இதுவசதிக்காக வழங்கப்பட்ட தன்னியக்க (கணினியால் உருவாக்கப்பட்ட) மொழிபெயர்ப்பு. இந்த மொழிபெயர்ப்புக்கும் ஆவணத்தின் ஆங்கிலப்பதிப்பிற்கும் இடையில் ஏதேனும் தெளிவின்மை அல்லது முரண்பாடு இருந்தால், பொருந்தக்கூடிய சட்டத்தால் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு ஆங்கிலப் பதிப்பு மேலோங்கும். உங்களுக்கு ஏதேனும் தெளிவு தேவைப்பட்டால், தயவுசெய்து எங்கள் இலவச எண்ணை [1800 572 3013] அழைக்கவும், நாங்கள் உங்களுக்கு உதவுவோம்."

Kshema Kisan Sathi Insurance Policy

UIN: IRDAN162RPCR0019V01202526

கேடிமா கிசான் சதி காப்பீட்டு பாலிசி

வாடிக்கையாளர் தகவல் தாள்

இந்த ஆவணம் உங்கள் கொள்கையைப் பற்றிய முக்கிய தகவல்களை மட்டுமே வழங்குகிறது. விவரமான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு பாலிசி ஆவணத்தைப் பார்க்கவும்.

எஸ்எல் எண்	தலைப்பு	விளக்கம். (தயவுசெய்து அடுத்த நெடுவரிசையில் பொருந்தக்கூடிய கொள்கை உட்பிரிவு எண்ணைப் பார்க்கவும்)	கொள்கை/ உட்பிரிவு எண்
1.	காப்பீட்டு பொருளின் பெயர்	கேடிமா கிசான் சதி காப்பீட்டு பாலிசி	
2.	ஐஆர்டிஏஐ-ஆல் ஒதுக்கப்பட்ட தனித்துவமான அடையாள எண்	IRDAN162RPCR0019V01202526	
3.	காப்பீட்டுத் தயாரிப்பின் கட்டமைப்பு/வகை	பகுதி I: பயிர்க் காப்பீடு: இழப்பீட்டு அடிப்படை: பயிர் காலத்திற்கு ஏற்ப பயிர் மதிப்பில் இழப்பின் சதவீதத்தைப் பயன்படுத்திய பிறகு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். பகுதி II: தனிப்பட்ட விபத்து காப்பீடு: பலன்கள் அடிப்படை: இது நிலையான சலுகைகளை வழங்குகிறது, பாலிசிகளின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு ஏற்ப காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வு நிகழ்ந்தால், நாங்கள் செய்வோம்	பகுதி I: பிரிவு III, பகுதி II: பிரிவு III
4.	கவரேஜ் பிரிவுகள்	பருவகால, வருடாந்திர மற்றும் தோட்டப் பயிர்களை பயிரிடும் உரிமையாளர் சாகுபடி செய்பவர்கள்/குத்தகைதாரர் சாகுபடி செய்பவர்களுக்கு இந்த தயாரிப்பு காப்பீட்டை வழங்குகிறது.	
5.	காப்பீடு செய்யப்பட்ட தொகை	காப்பீடு செய்யப்பட்ட தொகை என்பது ஒரு காப்பீட்டு நிறுவனம் ஏற்றுக்கொள்ளக்கூடிய இழப்பு அல்லது உரிமைகோரல் ஏற்பட்டால் செலுத்த ஒப்புக்கொள்ளும் அதிகபட்ச தொகையைக் குறிக்கிறது. இது காப்பீடு செய்யப்பட்ட பயிரின் உச்ச மதிப்பைக் குறிக்கிறது.	பகுதி I: பிரிவு IB & VIII, பகுதி II: பிரிவு IB
6.	பாலிசி பாதுகாப்பு	முதலாம் பகுதி: கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆபத்துகள்	பிரிவு III

	(பாலிசி எதை உள்ளடக்கியது?)	ஏற்பட்டால், விளைச்சலுக்கு சேதம் ஏற்பட்டால், இந்தக் கொள்கையின் கீழ் உரிமைகோரலுக்கு நீங்கள் உரிமை பெறுவீர்கள். சூறாவளி நிலநடுக்கம் மின்னல் காரணமாக தீ விபத்து வெள்ளம். இடியுடன் கூடிய மழை வெள்ளம் (ஹைட்ரோஃபிலிக் பயிர்களுக்கு பொருந்தாது) நிலச்சரிவு சுனாமி கீழே பட்டியலிடப்பட்டுள்ளபடி விலங்கு தாக்குதல் (காப்பீடு செய்யப்பட்ட பாலிசி தொகையில் அதிகபட்சமாக 25 சதவீதம் மட்டுமே). யானை. காட்டுப்பன்றி இரண்டாம் பகுதி: தற்செயலான மரணம்: பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, பாலிசியின் போது ஏற்பட்ட விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக காப்பீடு செய்யப்பட்ட மரணம் ஏற்பட்டால், பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, காப்பீடு செய்யப்பட்ட தொகையின் 100% க்கு சமமான பலனை நாங்கள் செலுத்துவோம்.	
7.	கூறப்பட்ட தயாரிப்புக்கு கிடைக்கக்கூடிய சேர்க்கை	கூடுதல் கவர் எதுவும் இல்லை	
8.	இழப்பு பங்கேற்பு	பகுதி I: ஒரு உரிமைகோரலுக்கு ஐநூறு ரூபாய் என்ற அதிகப்படியான தொகை, இந்த பாலிசியில் செய்யப்பட்ட ஒவ்வொரு உரிமைகோரலுக்கும் நீங்கள் உங்கள் சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டும். பகுதி II: நில்	பகுதி 1 பிரிவு VII, III
9.	விலக்குகள் (கொள்கையில் உள்ளடக்கப்படாதவை)	முதலாம் பகுதி: பின்வருவனவற்றின் காரணமாக ஏற்பட்ட இழப்புகள் மற்றும் சேதங்களை நாங்கள் ஈடுசெய்ய மாட்டோம். போர் அபாயம்: போர், படையெடுப்பு, வெளிநாட்டு எதிரியின் செயல்,	பகுதி I: பிரிவு V, பகுதி II: பிரிவு V

		உள்ளாட்டுப் போர், கிளர்ச்சி, புரட்சி, கிளர்ச்சி, இராணுவம் அல்லது கைப்பற்றப்பட்ட அதிகாரத்தின் விளைவாக ஏற்படும் இழப்பு, பறிமுதல் அணு ஆபத்துஃ அயனியாக்கும் கதிர்வீச்சு அல்லது எந்தவொரு அணு எரிபொருளிலிருந்தும் கதிரியக்கத்தால் மாசுபடுதல் அல்லது அணு எரிபொருள் அல்லது அணு எரிபொருளின் எரிப்பிலிருந்து ஏதேனும் அணுக் கழிவுகளிலிருந்து காப்பீடு செய்யப்பட்ட பயிருக்கு ஏற்படும் இழப்பு. விளைவு இழப்புஃ எந்தவொரு வகை அல்லது விளக்கத்தின் விளைவு இழப்பு. தீங்கிழைக்கும் சேதம், தீவைப்பு மற்றும் பிற தடுக்கக்கூடிய அபாயங்கள்; பயங்கரவாதம்ஃ பயங்கரவாத நடவடிக்கைகளின் காரணமாக பயிர்களுக்கு ஏதேனும் இழப்பு ஏற்பட்டால்; மாசுபாடு அல்லது எந்தவொரு வகையான மாசுபாடு; எந்தவொரு அரசாங்கங்கள் அல்லது வேறு எந்த குடிமை அதிகாரத்தின் உத்தரவால் ஏற்படும் அரசியல் ஆபத்து அல்லது இழப்பு அல்லது சேதம் எரிமலை வெடிப்பு, கடலோர அல்லது நதி அரிப்பு அல்லது இயற்கையின் பிற வலிப்பு; திருட்டு, கலவரம் மற்றும் வேலைநிறுத்தம்; காப்பீட்டு காலத்தில் பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்படாத பயிர் சாகுபடி; பயிர் விளைச்சலுக்கான அறுவடைக்குப் பிந்தைய இழப்புகள், வெட்டப்பட்டு வயலில் பரவியிருந்தாலும் கூட; குறிப்பாக மூடப்பட்டதைத் தவிர வேறு எந்த விலங்காலும் ஏற்படும் சேதம்/இழப்பு. பாலிசி அட்டவணையின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளபடி அதிகப்படியான/கழிக்கக்கூடிய தொகையை கோரவும். வெள்ளத்திற்கு எதிராக ஹைட்ரோஃபிலிக் பயிர்களின் பாதுகாப்பு; பாலிசி அட்டவணையில் வெளிப்படையாக உள்ளடக்கப்படாத வேறு எந்த ஆபத்தும். ஸ்டேக்கிங், ட்ரெல்லிஸ் போன்ற துணை கட்டமைப்புகளின் செலவு.	
--	--	--	--

		காத்திருப்பு காலம்: பாலிசி தொடங்கப்பட்ட முதல் 7 நாட்களுக்குள். பயிர்களுக்கிடையே பயிரிடுதல் மற்றும் கலப்பு பயிரிடுதல் ஆகியவை விலக்கப்பட்டுள்ளன. இரண்டாம் பகுதி: பின்வருபவை தொடர்பாக இந்த பாதுகாப்பின் கீழ் எந்தவொரு கொடுப்பனவையும் செய்ய நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்: போர் (அறிவிக்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும்) மற்றும் போர் போன்ற நிகழ்வு அல்லது படையெடுப்பு, வெளிநாட்டு எதிரிகளின் செயல்கள், விரோதங்கள், உள்நாட்டுப் போர், கிளர்ச்சி, புரட்சிகள் ஆகியவற்றின் காரணமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மரணத்திற்கான எந்தவொரு உரிமைகோரலும் மரணத்திற்கான எந்தவொரு கோரிக்கையும் வேண்டுமென்றே சுய காயம் (தற்காப்பு அல்லது உயிரைக் காப்பாற்றாவிட்டால்), அல்லது தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி. போதையின் செல்வாக்கின் கீழ் இருந்தாலும், காயம்/விபத்துக்கு நீங்கள் நேரடியாகப் பொறுப்பேற்காத இடங்களைத் தவிர, போதையுள்ள மதுபானம் அல்லது போதைப்பொருள் அல்லது பிற போதைப்பொருட்களின் செல்வாக்கின் கீழ் இருக்கும்போது. சாகச விளையாட்டுகள், விமானப் போக்குவரத்து அல்லது பலூனிங் ஆகியவற்றில் ஈடுபடும் போது, அல்லது ஒரு பயணியாகத் தவிர வேறு எந்த பலூன் அல்லது விமானத்திலும் ஏறும்போது, அல்லது இறங்கும்போது அல்லது பயணிக்கும் போது (கட்டணம் செலுத்துவது அல்லது வேறுவிதமாக) [நிலையான வகை விமானம் என்பது, அத்தகைய விமானம் தனியாருக்குச் சொந்தமானதா அல்லது வாடகைக்குச் சொந்தமானதா என்பதைப் பொருட்படுத்தாமல், பொருத்தமான அதிகாரத்தால் பயணிகளை (வாடகைக்கு	
--	--	---	--

		அல்லது வேறுவிதமாக) ஏற்றிச் செல்ல முறையாக உரிமம் பெற்ற எந்தவொரு விமானத்தையும் குறிக்கிறது. குற்றவியல் நோக்கத்துடன் எந்தவொரு சட்ட மீறலையும் நீங்கள் செய்வதால் எழுவது அல்லது விளைவது. பாரா-ஜம்பிங், பாறை ஏறுதல், மலையேறுதல், ராஃப்டிங், மோட்டார் பந்தயம், குதிரை பந்தயம் உள்ளிட்ட அபாயகரமான அல்லது சாகச விளையாட்டுகளில் ஒரு தொழில்முறை வீரராக பங்கேற்பதால் ஏற்படும் மரணத்திற்கான எந்தவொரு உரிமைகோரலும் பின்வருவனவற்றால் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஏற்படும் அல்லது பங்களித்த அல்லது அவற்றிலிருந்து எழும் எந்தவொரு விளைவு இழப்பு அல்லது அதன் விளைவாக ஏற்படும் அல்லது எழும் மரணத்திற்கான எந்தவொரு உரிமைகோரலும்; எந்தவொரு அணு எரிபொருளிலிருந்தும் அல்லது எந்தவொரு அணுக் கழிவுகளிலிருந்தும் கதிரியக்கத்தின் மூலம் அயனியாக்கும் கதிர்வீச்சு அல்லது மாசுபாடு அணு எரிபொருளின் எரிப்பிலிருந்து அல்லது எரிப்பிலிருந்து எந்தவொரு அணுக் கழிவுகளிலிருந்தும் (எந்தவொரு சுய-எரிபொருள்களும் உட்பட) அணு ஆயுதப் பொருட்கள் எந்தவொரு வெடிக்கும் அணுசக்தி அசெம்பிளி அல்லது அதன் அணு கூறுகளின் கதிரியக்க, நச்சு, வெடிக்கும் அல்லது பிற அபாயகரமான பண்புகள். அணுசக்தி, இரசாயன மற்றும் உயிரியல் பயங்கரவாதம் காப்பீடு செய்யப்பட்ட நபரின் உண்மையான அல்லது சட்டவிரோத செயலில் வேண்டுமென்றே பங்கேற்பது அல்லது சட்டத்தை மீறுவது அல்லது மீற முயற்சி செய்வதால் ஏற்படும் எந்தவொரு மரணமும். பின்வருபவை தொடர்பாகவோ அல்லது அவை தொடர்பாகவோ நீங்கள் செய்த எந்தவொரு செலவுகள் தொடர்பாகவும் இந்தக் கொள்கையின் கீழ் எந்தவொரு	
--	--	--	--

		கொடுப்பனவையும் செய்ய நாங்கள் பொறுப்பேற்க மாட்டோம்.	
10.	சிறப்பு நிபந்தனைகள் மற்றும் உத்தரவாதங்கள் (ஏதேனும் இருந்தால்)	பகுதி I: குறிப்பிட்ட நிபந்தனைகள்: காப்பீடு செய்யப்படாத பயிர்: வயலில் உள்ள பயிர் காப்பீடு செய்யப்பட்ட பயிரிலிருந்து வேறுபட்டிருந்தால் அல்லது பண்ணையில் கலப்பு பயிர்/இடை பயிர் (வேறு எந்த பயிரும்) இருந்தால் பாலிசி தொடக்கத்திலிருந்தே செல்லாது. செலவுகள்: சேதமடைந்த பயிர்கள், குப்பைகள் அல்லது பண்ணையில் இருந்து எந்தவொரு பொருளையும் அகற்றுவதற்கு நீங்கள் செய்த எந்தவொரு செலவுகளும், அத்தகைய சேதங்கள் மூடப்பட்ட அபாயங்கள் காரணமாகவோ அல்லது வேறுவிதமாகவோ ஏற்பட்டாலும், அவை பொருந்தாது. அதிகப்படியான தொகை: ஒரு உரிமைகோரலுக்கு ஐநூறு ரூபாய், இந்த பாலிசியில் செய்யப்பட்ட ஒவ்வொரு உரிமைகோரலுக்கும் நீங்கள் உங்கள் சொந்த பாக்கெட்டில் இருந்து செலுத்த வேண்டும். பங்களிப்பு பிரிவு: ஒரே விவசாய நிலத்தில் ஒரே பயிர் ஏற்பட்டால் ஒன்றுக்கு மேற்பட்ட காப்பீட்டுக் கொள்கையின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது மற்றும் மேற்கூறிய விவசாய நிலத்தில் இழப்பு ஏற்பட்டால், இழப்பு இரண்டின் கீழ் காப்பீடு செய்யப்படுகிறது. காத்திருப்பு காலம்: பாலிசி அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தொடக்க தேதியிலிருந்து முதல் 7 நாட்களுக்குள் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு பாலிசி பாதுகாப்பு இல்லை. பயிர் மாற்றம்-வங்கிக் கடனுக்காக அறிவிக்கப்படும் பயிர் அல்லது காப்பீட்டுக்கான முன்மொழிவு நேரத்தில் பயிர் மாற்றம் எதுவும் அனுமதிக்கப்படாது. விதைப்பு தேதியை மாற்றுவது: விதைப்பு தேதியை ஒரு முறை மாற்றுவது அனுமதிக்கப்படுகிறது. உரிமைகோரலுக்குப் பிறகு பாலிசியின் நிலை: இழப்பு ஏற்பட்டால், இழப்பின் கீழ் உள்ள பகுதியின் விகிதாசார காப்பீட்டுத் தொகை காப்பீடு செய்யப்பட்ட பகுதியின்	பகுதி I: பிரிவு VII, பகுதி II: பிரிவு VII

		மொத்த காப்பீட்டுத் தொகையிலிருந்து குறைக்கப்படுகிறது. 72 மணிநேர உட்பிரிவு: இழப்பு ஏற்பட்ட நிகழ்வின் தொடக்கத்திலிருந்து தொடங்கி தொடர்ச்சியாக 72 மணி நேர காலப்பகுதியில் காப்பீடு செய்யப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அபாயங்களால் ஏற்படும் பயிர் இழப்பு அல்லது சேதம் கட்டாய ஆவணங்கள்: உரிமைகோரல் நேரத்தில் கட்டாய பயிர் இழப்பு/சேதமடைந்த புகைப்படங்கள் லேட் நீண்ட ஆயத்தொகுப்புகளுடன் நிகழ்வு நிகழ்ந்த தேதியிலிருந்து 2 நாட்கள் கடுமையான இடைவெளியில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பகுதி II: குறிப்பிட்ட நிபந்தனைகள்: "கேடிமா கிசான் சதி" யில் கூறப்பட்டுள்ள அனைத்து பொதுவான விதிமுறைகளும் நிபந்தனைகளும் பொருந்தும். பொருள் மாற்றம்: அவரது வணிகம் அல்லது தொழிலில் ஏதேனும் மாற்றம் அல்லது உடல் குறைபாடு அல்லது பலவீனம் குறித்து நீங்கள் உடனடியாக எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். காப்பீட்டை தானாக நிறுத்துதல்: இந்த பாலிசி உங்கள் மரணத்திற்குப் பிறகு தானாகவே முடிவடையும் அல்லது பாலிசி காலம் முடிவடையும் போது, இதில் எது முந்தையதோ அது முடிவடையும். பல கொள்கைகள்: பல கொள்கைகள் இருந்தால், நிலையான சலுகைகளை வழங்குதல், மீது காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வின் நிகழ்வு நிபந்தனைகளின்படி மற்றும் கொள்கைகளின் நிபந்தனைகள், நாங்கள் செய்வோம் உரிமைகோரல் கொடுப்பனவுகள் சுயாதீனமாக இதே போன்ற பிற முறைகளின் கீழ் பெறப்பட்ட கொடுப்பனவுகள் ஷேமா பொதுக் காப்பீட்டுக் கொள்கைகள் வரையறுக்கப்பட்ட. -- நியமனம்: தொடக்கத்தில் நீங்கள்	
--	--	--	--

		தேவைப்படுகிறீர்கள் கொள்கை, ஒரு நியமனம் செய்ய கீழ் உரிமைகோரல்களை செலுத்தும் நோக்கம் நீங்கள் இறந்தால் பாலிசி. ஏதேனும் நியமனம் மாற்றப்படும் எழுத்துப்பூர்வமாக எங்களுக்குத் தெரிவித்தது மற்றும் அத்தகைய மாற்றம் ஒரு போது மட்டுமே பயனுள்ளதாக இருக்கும் கொள்கையின் கீழ் ஒப்புதல் அளிக்கப்படுகிறது மற்றும் பாலிசிதாரருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நியமனம் எந்த நேரத்திலும் மாற்றப்படலாம். பாலிசியின் காலப்பகுதியில். நிகழ்வின் போது பாலிசிதாரர் இறந்தால், நாங்கள் செலுத்துவோம் நியமனதாரர் (கொள்கையில் பெயரிடப்பட்டுள்ளபடி) அட்டவணை/கொள்கை சான்றிதழ்/ஒப்புதல் (ஏதேனும் இருந்தால்) மற்றும் இல்லை என்றால் நியமனம் செய்யப்பட்டவர், சட்டப்பூர்வ வாரிசுகள் அல்லது உங்கள் சட்டப்பூர்வமான ஒரு மூலம் அறிவிக்கப்பட்ட பிரதிநிதிகள் வாரிசுச் சான்றிதழ் மற்றும் அதன் வெளியேற்றம் முழுமையானதாகவும் இறுதியானதாகவும் கருதப்படும். பாலிசியின் கீழ் அதன் பொறுப்பை நிறைவேற்றுவதில். ரத்து செய்தல் எங்களுக்குத் தெரிவிப்பதன் மூலம் நீங்கள் எந்த நேரத்திலும் பாலிசியை ரத்து செய்யலாம். நீங்கள் பாலிசியை ரத்து செய்தால், ரத்து செய்வதற்கான காரணங்களை நீங்கள் கொடுக்க வேண்டியதில்லை. பாலிசி வைத்திருப்பவருக்கு குறைந்தபட்சம் 7 நாட்கள் அறிவிப்பு வழங்குவதன் மூலம், நிறுவப்பட்ட மோசடி அடிப்படையில் மட்டுமே பாலிசியை ரத்து செய்ய முடியும்.	
--	--	---	--

		செய்வோம் - பாலிசியின் காலம் ஒரு வருடம் வரை இருந்தால், பாலிசி காலத்தில் எந்த உரிமைகோரலும் (களும்) செய்யப்படவில்லை என்றால், காலாவதியாகாத பாலிசி காலத்திற்கு விகிதாசார பிரீமியத்தை திருப்பிச் செலுத்துங்கள். காலாவதியான பாலிசிக் காலத்திற்கான பிரீமியத்தைத் திருப்பிச் செலுத்துங்கள், ஒரு வருடத்திற்கும் மேலான காலத்துடன் பாலிசியைப் பொறுத்தவரை, அத்தகைய பாலிசி ஆண்டுகளுக்கான இடர் காப்பீடு தொடங்கப்படவில்லை. பாலிசியில் ஒரு கோரிக்கை தெரிவிக்கப்பட்டால், எந்த சூழ்நிலையிலும் ரத்து செய்யப்பட்டால் எந்த பிரீமியமும் திருப்பித் தரப்படாது.	
11.	உரிமைகோரலை ஏற்றுக்கொள்வது	முதலாம் பகுதி: உரிமைகோரல் கண்டறிதல் மற்றும் இழப்பு மதிப்பீடு ரிமோட் சென்சிங் செயற்கைக்கோள் படம்/ட்ரோன் படம்/படங்கள்/புகைப்படங்கள்/வீடியோ மூலம் ஷேமா பயன்பாட்டின் மூலம் சமர்ப்பிக்கப்படும். இழப்பீட்டு அட்டவணையில் நிர்ணயிக்கப்பட்டுள்ள பயிர் மதிப்பிற்கு ஏற்ப மேலே நிர்ணயிக்கப்பட்ட இழப்பின் அளவைப் பொறுத்து இழப்பீடு விகிதாசாரமாக செலுத்தப்படும். நாங்கள் அதை உடைமையாக்கியிருந்தாலும் இல்லாவிட்டாலும், உரிமைகோரல் செய்த 7 நாட்கள் வரை பயிரை கைவிட உங்களுக்கு உரிமை இல்லை. சேதமடைந்த பயிர் அறுவடை செய்யப்பட்டாலோ அல்லது பண்ணையிலிருந்து அகற்றப்பட்டாலோ. சேமா செயலி மூலம் பெறப்பட்ட செயற்கைக்கோள் படம்/படங்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்ட இழப்பின் சதவீதத்தை பயிரின் மதிப்பில் பயன்படுத்திய பிறகு இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். எந்தவொரு கட்டத்திலும் உரிமைகோரல் வீழ்ச்சியடைந்தால், பாதிக்கப்பட்ட பகுதிக்கு விகிதாசார காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிடும், மேலும் பாலிசி மீதமுள்ள	பகுதி I: பிரிவு IX, பகுதி II: பிரிவு VI

		காலத்திற்கு பாதிக்கப்படாத பகுதிக்கு விகிதாச்சாரத்துடன் தொடரும். இழப்பீடு = காப்பீடு செய்யப்பட்ட தொகை x தொடர்புடைய இழப்பீட்டு சதவீதம் பயிர் நிலைக்கு x பாதிக்கப்பட்ட காப்பீடு செய்யப்பட்ட பகுதியின் அளவு x இழப்பு சதவீதம் உரிமைகோரல் வழக்கில் தேவையான ஆவணங்கள்: முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கை படிவம். உங்கள் புகைப்பட அடையாளச் சான்று/கே. ஒய். சி ஆவணங்கள் கடன் ஒப்புதல் கடிதம் கடன் கணக்கு எண் தேவைப்பட்டால் நில ஆவணங்கள்/கணக்கெடுப்பு எண்கள்/குத்தகை பத்திரங்கள் குத்தகைச் சான்றிதழ் இரண்டாம் பகுதி: கடைசியாக கோரப்பட்ட ஆவணம் பெறப்பட்ட தேதியிலிருந்து 30 நாட்களுக்குள், ஒரு உரிமைகோரலை நாங்கள் தீர்ப்போம் அல்லது நிராகரிப்போம். 30 நாட்கள் காலக்கெடுவிற்கு அப்பால் ஒரு உரிமைகோரலை செலுத்துவதில் தாமதம் ஏற்பட்டால், கடைசியாக கோரப்பட்ட ஆவணம் பெறப்பட்ட தேதியிலிருந்து சிஎல்ஏஐ செலுத்திய தேதி வரை உங்களுக்கு வட்டி செலுத்த நாங்கள் பொறுப்பாக இருப்போம். எவ்வாறாயினும், ஒரு உரிமைகோரலின் சூழ்நிலைகள் எங்கள் கருத்துப்படி ஒரு விசாரணைக்கு உத்தரவாதம் அளித்தால், அது அத்தகைய விசாரணையை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேதி முதல் 30 நாட்களுக்குள் அல்ல. நிர்ணயிக்கப்பட்ட 45 நாட்களுக்கு அப்பால் தாமதம் ஏற்பட்டால், கடைசி தேவையான ஆவணத்தைப் பெற்ற தேதி முதல் தேதி வரை வங்கி வட்டி விகிதத்தை விட ஆண்டுக்கு 2 சதவீதம் என்ற விகிதத்தில் வட்டி செலுத்த நாங்கள் கடமைப்படுவோம்.	
--	--	--	--

		(விளக்கம்: "வங்கி விகிதம்" என்பது இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) நிதியாண்டின் தொடக்கத்தில் நிர்ணயித்த விகிதத்தைக் குறிக்கும். உரிமைகோரல் வழக்கில் தேவையான ஆவணங்கள்: முறையாக பூர்த்தி செய்யப்பட்ட கோரிக்கை படிவம். உங்கள் புகைப்பட அடையாளச் சான்று இறப்புச் சான்றிதழ் பாம்பு கடித்தால்/விஷம் ஏற்பட்டால் விஸெரா சோதனை. பிரேதப் பரிசோதனை அறிக்கை (நடத்தப்பட்டிருந்தால்). நியமனதாரரின் அடையாளச் சான்று அல்லது அசல் வாரிசுச் சான்றிதழ்/அசல் சட்ட வாரிசு. எஃப். ஐ. ஆர்/குற்றப்பத்திரிகை மற்றும் இறுதி அறிக்கை/பஞ்சநாமா/போலீஸ் விசாரணை அறிக்கையின் நகல் (விபத்தின் சூழ்நிலையின்படி இந்த அறிக்கைகள் தேவைப்படும் இடங்களில்) சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தால் முறையாக சான்றளிக்கப்படுகிறது. மருத்துவ சட்ட சான்றிதழின் நகல் (விபத்தின் சூழ்நிலையின்படி அது தேவைப்படும் இடங்களில்) சம்பந்தப்பட்ட மருத்துவமனையால் முறையாக சான்றளிக்கப்படுகிறது. உரிமைகோரலை மதிப்பிடுவதற்கு எங்களுக்குத் தேவையான வேறு ஏதேனும் பொருத்தமான ஆவணம்.	
12.	கொள்கை சேவை - உரிமைகோரல் தகவல் மற்றும் செயலாக்கம்	காப்பீட்டாளரின் கட்டணமில்லா/ஐவிஆர்எஸ் எண்: கட்டணமில்லா No.1800 572 3013 இணையதளம் / மின்னஞ்சல் : பார்வையிடவும் www.kshema.co OR customer.support@kshema.co முதலாம் பகுதி: பிரிவு 3 இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்தக் கொள்கையின் கீழ் ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால், அதன் விளைவாக பயிர் இழப்பு அல்லது சேதம் ஏற்பட்டால், நீங்கள் பின்வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். ஷேமா பயன்பாட்டின் மூலம் அல்லது	படிப்பு I: படிப்பு VI, இரண்டாம் பதிப்பு: ஆறாம் பதிப்பு

		மின்னஞ்சல் மூலம் customer.support@kshema.co அல்லது கட்டணமில்லா எண் 18005723013 க்கு உங்கள் பாலிசி விவரங்களுடன் 24 மணி நேரத்திற்குள் இழப்பை உடனடியாகத் தெரிவிக்கவும். எந்தவொரு காப்பீடும் எடுக்கப்படவில்லை என்பது போல, இழப்பைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுங்கள். ஷேமா அப்ளிகேஷன் மூலம் பயிர் இழப்பு/சேதம் பற்றிய புகைப்படங்களை எடுக்கவும் ஷேமா அப்ளிகேஷனின் வீடியோ வழிகாட்டியில் உள்ள அறிவுறுத்தலின் படி பாதிக்கப்பட்ட பகுதி முழுவதையும் வீடியோ எடுக்கவும். இழப்பின் நேரம், தேதி மற்றும் இடம் ஆகியவற்றின் மதிப்புகளைக் கருத்தில் கொண்டு மதிப்பிடப்பட்ட இழப்புடன் சேதம்/இழப்பு பற்றிய முழுமையான விளக்கத்தைக் கொடுங்கள். மதிப்பிடப்பட்ட இழப்பில் எந்த வகையான லாபத்தையும் சேர்க்க வேண்டாம். இழப்பின் போது அதே பயிரை உள்ளடக்கிய மற்ற அனைத்து காப்பீடுகளின் விவரங்களையும் தெரிவிக்கவும் இழப்பு சரிபார்ப்பு/மதிப்பீடு முடியும் வரை சேதமடைந்த பயிர்/விளைச்சலைப் பாதுகாக்கவும், இழப்பைக் குறைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவும். ஷேமா உரிமைகோரல் குழுவின் தேவைக்கேற்ப அனைத்து ஆவணங்கள்/தகவல்களை வழங்கவும். வெள்ளம்/வெள்ளம்/சூறாவளி ஆகியவற்றிலிருந்து உரிமைகோரல்கள் ஏற்பட்டால், மேலும் சேதம் ஏற்பட வாய்ப்பில்லாத வரை ஒவ்வொரு மாற்று தேதியிலும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமர்ப்பிக்கப்படும். இரண்டாம் பகுதி: இந்த தனிப்பட்ட விபத்து பகுதியின் கீழ் ஒரு உரிமைகோரலுக்கு வழிவகுக்கும் ஒரு நிகழ்வு அல்லது நிகழ்வு பற்றிய தகவல் அது நடந்த 30 நாட்களுக்குள் ஷேமாவுக்கு	
--	--	---	--

		வழங்கப்பட வேண்டும். காப்பீட்டு சலுகைகளுக்கான உரிமைகோரல்கள் தற்செயலான மரணம் ஏற்பட்டால் இறந்த உடல்கள்/அடக்கம் செய்யப்பட்ட ஒரு (1) மாதத்திற்குப் பிறகு எங்களிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.	
13.	குறைதீர்ப்பு மற்றும் பாலிசிதாரர்களின் பாதுகாப்பு	பாலிசிதாரர்களின் நலன்களைப் பாதுகாப்பது என்பது காப்பீட்டுத் துறையின் ஒரு அடிப்படை அம்சமாகும், இது உரிமைகளைப் பாதுகாப்பதையும், காப்பீட்டை வைத்திருக்கும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு நியாயமான சிகிச்சையை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பாலிசி, அல்லது எந்தவொரு விஷயத்திலும் எங்கள் முடிவு அல்லது உரிமைகோரல் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் உங்களுக்கு புகார் இருந்தால், உங்கள் குறையை பின்வருமாறு தீர்க்கலாம்: ஏதேனும் கேள்வி அல்லது குறைகளைத் தீர்க்க, நீங்கள் பாலிசி வழங்கும் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது customer.support@kshema.co இல் அல்லது ஷேமா பயன்பாடு மூலம் எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம் அல்லது குறைதீர்ப்பு அலுவலகத்தில் எங்களுக்கு எழுதலாம். வழங்கப்பட்ட தீர்மானத்தில் நீங்கள் திருப்தி அடையவில்லை என்றால், நீங்கள் எங்கள் நோடல் டெஸ்க் மின்னஞ்சல் gro@kshema.co க்கு விரிவாக்கலாம் அல்லது எங்கள் வலைத்தளத்தின் மூலம் https://kshema.co/grievance-redressal இல் குறைகளை எழுப்பலாம். உங்கள் புகார் எங்களால் முழுமையாக தீர்க்கப்படாவிட்டால், IRDAI (பீமா பரோசா) இன் குறைதீர்ப்பு இணையதளமான பீமா பரோசாவைப் பயன்படுத்தி IRDAI க்கு புகாரை விரிவுபடுத்தலாம். பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் இருந்தால், நீங்கள், தனிப்பட்ட அதிகார வரம்பிற்கு உட்பட்டு, குறைகளை தீர்ப்பதற்காக காப்பீட்டு குறைதீர்ப்பு ஆணையரை அணுகலாம்.	பிரிவு II & X
14.		முன்மொழிவு படிவத்தை நிரப்பும்போது அனைத்து பொருள் தகவல்களையும்	பிரிவு II

	வருங்கால பாலிசிதாரர்/ வாடிக்கையா ளரின் கடமைகள்	வெளியிடுவது: முன்மொழிவு படிவத்தில் அனைத்து பொருள் தகவல்களையும் வெளியிட வேண்டிய கடமை உங்களுக்கு உள்ளது. நீங்கள் மோசடி செய்தால், பாலிசி செல்லாது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தகவல்களில் ஏதேனும் மாற்றம்/மாற்றம்/கூடுதலாக இருந்தால், அது உடனடியாக காப்பீட்டாளரின் கவனத்திற்கு கொண்டு வரப்படும். பாலிசி காலத்தில் பிற பொருள் தகவல்களை வெளிப்படுத்துதல்: காப்பீட்டாளர் எங்கள் வாடிக்கையாளர் சேவைகளை தொலைபேசி மூலம் கட்டணமில்லா No.1800 572 3013 இல் தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சலைப் பாதிக்கும் பொருள் தகவல்களில் ஏதேனும் மாற்றத்தை தெரிவிக்க customer.support@kshema.co இல் எங்களுக்கு எழுதலாம். இந்தக் கொள்கை மொபைல் பயன்பாட்டால் இயக்கப்படுகிறது, விவரங்கள் பயன்பாட்டிலேயே வழங்கப்பட வேண்டும். பண்ணை எல்லைகள் புவி-குறிச்சொல்லாக இருக்க வேண்டும் மற்றும் கே. ஓய். சி மற்றும் பண்ணை விவரங்களுக்குத் தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். முரண்பாடு மற்றும் வெளிப்படுத்தல் கடமை: பாலிசி செல்லாததாகவும், செல்லாததாகவும் இருக்கும், மேலும் பொய்யான அல்லது தவறான அறிக்கைகள், தவறாக சித்தரிக்கப்படுதல், தவறாக விவரிக்கப்படுதல் அல்லது தகவல் தெரிவிக்கப்படாத நிலையில் எந்த நன்மையும் செலுத்தப்படாது. பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்கு முன் நிபந்தனை: பாலிசியின் கீழ் எழும் உரிமைகோரல் (களுக்கு) ஏதேனும் பணம் செலுத்துவதற்கு பாலிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். நியாயமான கவனிப்பு: உரிமைகோரலுக்கு வழிவகுக்கும் இழப்பு அல்லது சேதத்திலிருந்து காப்பீடு	
--	---	---	--

		செய்யப்பட்ட சொத்தின் நலன்களைப் பாதுகாக்க நீங்கள் அனைத்து நியாயமான நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைக் கடைப்பிடிப்பது: இந்தக் கொள்கையின் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் ஒப்புதலை உரிய முறையில் கடைப்பிடிப்பது மற்றும் நிறைவேற்றுவது, அவை நீங்கள் செய்ய வேண்டிய அல்லது பின்பற்ற வேண்டிய எதையும் தொடர்புபடுத்துகின்றன. உரிமைகோரல் அறிவிப்பு தகவல்: இழப்பு அல்லது சேதத்தை ஏற்படுத்தும் எந்தவொரு காப்பீட்டு நிகழ்வும் நிகழ்ந்த 24 மணி நேரத்திற்குள் உடனடி அறிவிப்பு எழுத்துப்பூர்வமாக எங்களுக்கு வழங்கப்படும். சிறப்பு விதிகள்: இந்தக் கொள்கையில் உள்ளிடப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு சிறப்பு விதிகளும் இந்தக் கொள்கையின் ஒரு பகுதியாகக் கருதப்பட்டு அதற்கேற்ப நடைமுறைக்கு வரும். மோசடி உரிமைகோரல்கள்: எந்தவொரு உரிமைகோரலும் மோசடியாக இருந்தால், அல்லது ஏதேனும் தவறான அறிக்கை அல்லது அறிவிப்பு செய்யப்பட்டால் அல்லது அதற்கு ஆதரவாக பயன்படுத்தப்பட்டால், அல்லது ஏதேனும் மோசடி வழிமுறைகள் அல்லது சாதனங்கள் நீங்கள் அல்லது யாராவது பயன்படுத்தினால் இந்த பிரிவின் நோக்கத்திற்காக, "மோசடி" என்ற சொற்றொடர் என்பது காப்பீட்டாளரை ஏமாற்றும் நோக்கத்துடன் அல்லது காப்பீட்டாளரை ஒரு காப்பீட்டை வெளியிட தூண்டுவதற்காக நீங்கள் அல்லது உங்கள் முகவரியால் செய்யப்பட்ட பின்வரும் செயல்களில் ஏதேனும் ஒன்று என்று பொருள்படும். பரிந்துரை, உண்மை இல்லாதது மற்றும் நீங்கள் உண்மை என்று நம்பாதது ஆகியவற்றின் உண்மையாக; நீங்கள் உண்மையை அறிந்திருப்பதன் மூலமோ அல்லது நம்புவதன் மூலமோ ஒரு உண்மையை தீவிரமாக மறைத்தல்.	
--	--	--	--

		ஏமாற்றுவதற்கு பொருத்தமான வேறு எந்த செயலும்; மற்றும் சட்டம் மோசடியாக இருப்பதாக விசேஷமாக அறிவிக்கும் அத்தகைய எந்தவொரு செயலும் அல்லது தவறும். மோசடியின் அடிப்படையில் கொள்கையை நாங்கள் நிராகரிக்க மாட்டோம், நீங்கள்/உங்கள் பயனாளி தவறான கூற்று அவருக்குத் தெரிந்தவரை உண்மை என்று நிரூபிக்க முடிந்தால், அதை மறைக்க வேண்டுமென்றே எந்த நோக்கமும் இல்லை. இந்தக் கொள்கையின் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் பின்பற்றாதது இந்தக் கொள்கையை செல்லாததாகும். ஒப்புக்கொள்ளப்பட்ட தொகை கோரப்பட்ட தொகையை விட குறைவாக இருந்தால், காப்பீட்டாளர்/உரிமை கோருபவருக்கு தீர்வின் அடிப்படையைப் பற்றி எழுத்துப்பூர்வமாக தெரிவிப்போம். குறிப்பாக, கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், மேலே குறிப்பிட்டுள்ளபடி 30 நாட்களுக்குள் உரிமைகோரல் தீர்க்கப்படாவிட்டால், கடைசி வெளியீடு கிடைத்த தேதியிலிருந்து வங்கி விகிதத்தை விட ஆண்டுக்கு 2 சதவீதம் அதிகமாக இருக்கும் விகிதத்தில் வட்டி செலுத்த வேண்டியிருக்கும். தயாரிப்பு திரும்பப் பெறுதல்: இந்த காப்பீட்டு தயாரிப்பு எதிர்காலத்தில் ஐஆர்டிஏயின் உரிய ஒப்புதலுடன் திரும்பப் பெறப்படலாம், இந்த விஷயத்தில் காப்பீடு செய்யப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் குறைந்தது மூன்று மாத காலத்திற்கு முன்கூட்டியே அறிவிப்பு வழங்கப்படும்.	
--	--	---	--

பாலிசிதாரரின் அறிவிப்பு

நான் மேலே படித்தேன், விவரங்களை குறிப்பிட்டுள்ளேன் என்பதை உறுதிப்படுத்துகிறேன்.

Kshema Kisan Sathi Insurance Policy

UIN: IRDAN162RPCR0019V01202526

இடம்: (பாலிசிதாரரின் கையொப்பம்)

தேதி:

குறிப்பு:

1. எங்கள் இணையதளத்தில் உள்ள <https://kshema.co> இல் சிஐஎஸ் உள்ளிட்ட கொள்கை தொடர்பான ஆவணங்களை நீங்கள் பார்க்கலாம்.
2. ஏதேனும் முரண்பாடு ஏற்பட்டால், பாலிசி ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் மேலோங்கும்.

kshema